

பீபல்ஸ் மைக்ரோ கொமர்ஸ் லிமிட்ட் -2019/2020

1.1 அபிப்பிராயம்

பீபல்ஸ் மைக்ரோ கொமர்ஸ் லிமிட்ட் நிறுவனத்தின் (“கம்பனி”) 2020 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளினதும் ஏனைய விளக்க தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராஞ்சமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இக் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொதுத் தொழிலிலுள்ள பட்டயக் கணக்காய்வாளர் நிறுவனம் ஒன்று எனக்கு உதவியது.

கம்பனியின் 2020 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எல்எல்ரூஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்குஇணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலர்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் மீதான கணக்காய்வின் போது கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய அனைத்து பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டை பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடு என்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க

மேற்கொள்ளப்படுகின்ற கணக்காயவில் பொருண்மையான பிறழ் கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவது இல்லை. பிறழ் கூற்றுக்கள் ஆனவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடும் என்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவணையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளதார தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்தில் எடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர் தொழில் ஜயப்பாட்டினை பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்குடீஸ் ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜியப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள்கம்பனிதொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பார்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏணை பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனிஅதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் விணைத்திற்னாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக் கூற்றுக்கள்

1.5.1 நிதி நிலை அறிக்கைகள் தயாரிப்பதில் உள்ளக்கக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
வருமான வரி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரி கணக்கீடுகளுக்கு இடையில் எழும் தற்காலிக வேறுபாடுகளை இணங்கச் செய்ய நிறுவனத்திடம் சரியான செயல்முறை ஒன்று இருக்கவில்லை.	கருத்திற்கொள்ளப்பட்டது. செப்டெம்பர் 2020 முதல் முறையான தற்காலிக வேறுபாடு நல்லினக்க செயல் முறையை நாங்கள் செயல்படுத்துகின்றோம்.	வருமான வரி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரி கணக்குகளுக்கிடையில் எழும் தற்காலிக வேறுபாடுகளை சரிசெய்ய நிறுவனம் சரியான செயல் முறையை கொண்டிருக்க வேண்டும்.

1.6 ஜி.ஆர் பொது கட்டுப்பாடுகள்.

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
1. நட்டக் கடன் ஏற்பாட்டு கணிப்பீடானது அமைப்பினுடோக பெற்முடியாதுள்ளது.	நட்டக் கடன் ஏற்பாடு கணிப்பீட்டு முறையில் சிக்கலான காரணமாக முழு தான்னியங்கி அமைப்பை உருவாக்குவது கடினம். இருப்பினும் கணக்கீடுகளை அமைப்பதற்கான கணினி உருவாக்கிய	இந்த செயன் முறையை தான்னியங்கி அமைப்புக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். கையாளுதல் நிறுவனத்தின் தற்போதைய நடைமுறையின் படி நட்டக் கடன் ஏற்பாட்டு கணிப்பீடானது ஒரு கையேடு செயல்முறை பயிற்சியாகும்.
நிறுவனத்தின் தற்போதைய நடைமுறையின் படி நட்டக் கடன் ஏற்பாட்டு கணிப்பீடானது ஒரு கையேடு செயல்முறை பயிற்சியாகும்.	கடன் ஏற்பாடு கடன் ஏற்பாடு தன்மை தன்மை முழு தன்மை கடினம். கடினம். கடலையிட்டைக் கடலையிட்டைக் குறைக்கவும் பரிந்துரையாக்கப்படுகிறது.	மற்றும் தரவைத் தாபிப்பற்கான கையேடு தலையிட்டைக் குறைக்கவும் பரிந்துரையாக்கப்படுகிறது.

செயல்பாட்டில்	அத்தகைய	அறிக்கைகளை	இது	கூடுதலாக
தேவையான தரவை உருவாக்க		உருவாக்குவோம்	என்று	வெவ்வேறு
நிர்வாகம்	பல உள்ளக	நம்புகிறோம்.		மூலகங்களிலிருந்து
அறிக்கைகளை	தொகுக்கிறது.			தரவைப்பிரித்தெடுப்பதற்கும்
மேலும்	அதிகப்படியான			அதே மற்றும் நம்பகமான
கையேடு	பணித்தொகுப்பு			பாரிய எக்ஸ்எல்
மற்றும்	பல அறிக்கைகளை			பணித்தாள்களைத்
ஒரே மேடையில்	இணைப்பது			தொடுப்பதற்கும்
ஆகியவை	குறைபாடுகள்,			செலவழித்த நேரத்தை
தவறான விளக்கங்கள்	மற்றும்			மிச்சப்படுத்தும்.
மனித	பிழைகளுக்கு			
	வழிவகுக்கும்.			

2. சலுகைகளின் DPD

நிறுவனமானது தற்போது டிபிடி (Days Past Due) ஜக்கமுறையாகவே கணிக்கின்றது.

ஏற்றுக்கொள்கின்றோம்,	எந்த ஒரு கையேடு
நாம் ஜீரீ பிரிவிற்கு	தலையீடும் இல்லாமல்
கோரிக்கைவிடுத்துள்ளோம்	மாத இறுதியில்
இதனை அபிவிருத்தி	அறிக்கையில் வசிதிகளின்
செய்வதற்கு.	டிபிடி யை கணினி அமைப்பினால் கணக்கிட முடியும் இது துல்லியத்தை பலப்படுத்தும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டின் வரிக்கு முந்நய செயல்பாட்டு இலாபம் ரூபா.80,475,124 மற்றும் முந்தைய ஆண்டின் இலாபம் ரூபா 122,413,771 எனவே ரூபா 41,938,647 குறைவை நிதி விளைவுகள் தருகின்றன. வட்டி செலவினம், கடன் மற்றும் பெறுவனவுகள் மீதான நட்டக் கடன் ஏற்பாடு, ஆளனி செலவுகள் மற்றும் ஏனைய இயக்க செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு முறையே ரூபா 24,224,325, ரூபா 108,358,891, ரூபா 7,177,467 மற்றும் ரூபா 31,500,827 என்பன இக் குறைவிற்கு காரணங்களாகும்.

2.2 முக்கிய வருமானம் மற்றும் செலவு பொருட்களின் போக்கு பகுப்பாய்வு

முக்கிய வருமானம் மற்றும் செலவு பொருட்களின் போக்கு பகுப்பாய்வு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு அல்லது குறைவின் சதவீதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளக்கம்	வேறுபாட்டு அளவு	வேறுபாடு %	மாற்றத்திற்கான காரணம்
	அதிகரிப்பு / (குறைவு)		
கடன் மற்றும் பெறுவனவுகள் மீதான நட்டக் கடன் ஏற்பாடு	108,358,891	122	சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 454 சதவீத அதிகரிப்பை பின்ன சொத்து விற்பனை நட்டம் மற்றும் பதிவளித்தல் (நிகர மீட்பு) ஏட்படுத்தியது.
வட்டி செலவினம்	24,224,325	10	சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நீண்ட கால கடன்களுக்கான வட்டி செலவு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு நிதியளிப்பதற்காக நிறுவனம் 2019/20 நிதியாண்டில் ரூபா 300 மில்லியனை மேலதிக கடனாகப்பெற்றது.
ஏனைய இயக்க செலவுகள்	31,500,827	25	பகிரப்பட்ட கட்டணம், வெளிநிறுவன தரகு மற்றும் முகவர் தரகு என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பே இதன் முக்கிய காரணம்.
பகிரப்பட்ட கட்டணம் - PLC அதன் குழு முடிவாக துணை நிறுவனங்களிடமிருந்து அறவிடும் கட்டணத்தை அதிகரித்தமையே சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது பகிரப்பட்ட கட்டணம் ரூபா 18.96 மில்லியன் அதிகரிக்க காரணம்.			
முகவர் தரகு - இது வணிக அறிமுகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கெடுப்பனவைக் குறிக்கும். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது முகவர் தரகு ரூபா 9.44 மில்லியன் அதிகரிக்க காரணம் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் வழங்கள் அளவு 28 சதவீதம் அதிகரித்தமையே ஆகும்.			

வெளிநிறுவன தரகு – 2019/20 ஆம் நிதியாண்டில் வெளிநிறுவனங்கள் மூலமாக மீட்டெட்டுப்பு அளவை விரிவாக்கியதன் காரணமாக சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 2.10 மில்லியன் அதிகரித்தது.

கட்டணங்களும்	9,826,282	27	சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது புதிய கடன் வினியோகத்திற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக் கட்டண வருமானம் ரூபா 8.93 மில்லியன் அதிகரித்ததன் காரணம் நிறுவனத்தின் மானியத்தில் ஏற்பட்ட (28%) அதிகரிப்போகும்.
--------------	-----------	----	---

2.3 விகிதப் பகுப்பாய்வு

கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டிற்கான நிறுவனத்தின் சில முக்கியமான விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விளக்கம்	2019/2020	2018/2019
தேறிய இலாப விகிதம்	3.03%	6.98%
உரிமை மூலதன விகிதம் (ROE)	11%	24%
சொத்து விகிதம் (ROA)	2.8%	5.45%
தற்போதைய விகிதம்	0.87	0.92
உரிமை மூலதன மீதான கடன் வீதம்	11.28	9.76